

அகை - 10 நேர்முக மற்றும் மறைமுக வரிகள்

அத்தியாயம்

33

மறைமுக வரிகள்



கற்றல் நோக்கங்கள்

இந்த அத்தியாயத்தைக் கற்றபின், மாணவர்கள்

1. மறைமுக வரியின் பொருளைப் புரிந்து கொள்ள இயலும்.
2. நேரடி வரி மற்றும் மறைமுக வரிக்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள இயலும்.
3. சரக்கு மற்றும் சேவை வரியின் பொருள் வகைகள், நோக்கங்களை அறிந்து கொள்ள இயலும்.
4. சரக்கு மற்றும் சேவை வரி குழுவும் மற்றும் அதனுடைய பணிகளைப் பற்றி கற்றுணர இயலும்.

33.01 மறைமுக வரி என்பதன் பொருள்

சரக்குகள் அல்லது சேவைகளின் மீது வரி விதிக்கப்பட்டு விற்பனையாளரால் வாங்குபவர் களிடமிருந்து வசூலிக்கப்பட்டு பின்னர் அரசுக்கு செலுத்தப்படும் வரியே மறைமுக வரி என அழைக்கப்படுகிறது.

சங்கவரி, சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி போன்றவை மறைமுக வரிகள் ஆகும்.


பின்வரும் வரைபடம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குகிறது.

நேர்முகவரி : உதாரணம் – வருமான வரி

மறைமுக வரி : உதாரணம் – சரக்கு மற்றும் சேவை வரி

33.02 சரக்கு மற்றும் சேவை வரி-பொருள்

சரக்கு மற்றும் சேவை வரி என்பது சரக்கு மற்றும் சேவைகள் நகரும் போது விதிக்கப்படும் வரி ஆகும். இது ஒரு சேருமிடம் சார்ந்து நுகர்வு வரி மற்றும் அளிப்பு சங்கிலியின் ஒவ்வொரு படி நிலையிலும் காட்டப்பட்ட மதிப்பின் மீது வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாளர் எங்கு உற்பத்தி செய்தாலும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தத் தேவையில்லை. சரக்கு மற்றும் சேவை வரி, எரி சாராயம் மற்றும் குறிப்பிட்ட எரி பொருட்கள் தவிர மற்ற எல்லாப் பொருட்களுக்கும் மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் நான்கு விதமான வரி வீதங்களை முன் மொழிந்துள்ளது. அதாவது 5%, 12%, 18% மற்றும் 28%



நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான வேறுபாடுகள்

அடிப்படை	நேர்முக வரி	மறைமுக வரி
1. பொருள்	ஒரு நபரின் வருமானம் மற்றும் சொத்துக்கள் மீது வரி விதிக்கப்பட்டு அந்த நபரே அரசிடம் நேரடியாக செலுத்தப்படுவது	சரக்குகள் மற்றும் சேவைகளை நுகரும் நபர்கள் மீது வரி விதிக்கப்பட்டு, அவ்வரி பிறரால் (விற்பனையாளர்) அரசிடம் மறைமுகமாக செலுத்தப்படுவது
2. வரி நிலைப்பாடு மற்றும் வரித்தாக்கம்	மதிப்பீட்டிற்குரியவர் மீது சுமத்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது	நுகர்வோர் மீது சுமத்தப்பட்டு மற்றும் வசூலிக்கப்பட்டு ஆனால் மதிப்பீட்டிற்குரியவரால் செலுத்தப்படுகிறது
3. ஏய்ப்பு	வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகள் உண்டு	வரி ஏய்ப்புக்கான வாய்ப்பு குறைவு
4. பணவீக்கம்	நேர்முக வரி பணவீக்கத்தைக் குறைக்க உதவுகிறது	மறைமுக வரி பணவீக்கத்தை ஊக்குவிக்கிறது
5. மாற்றுதல்	மாற்ற முடியாது	மாற்ற முடியும்
6. உதாரணங்கள்	சொத்து வரி, வருமானவரி	சரக்கு மற்றும் சேவை வரி, உற்பத்தி வரி

ஒரு மாநில எல்லைகள் ₹ இருபது இலட்சத்திற்கும் குறைவாக விற்பனை செய்கின்ற வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து வரி விலக்கு பெறுகின்றனர். இச்சிறு வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவு செய்யத் தேவையில்லை. ஆனால், மாநிலங்களுக்கு இடையே வியாபாரம் செய்ய வணிகர்கள், விற்பனை ₹ இருபது இலட்சத்திற்கு கீழ் இருந்தாலும் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பதிவு செய்து வரி செலுத்த வேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் (8), இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017, ஏப்ரல் 12ல் இயற்றப்பட்டது. 2017 ஜூலை 1ல் நடைமுறைக்கு வந்தது. சுதந்திரத்திற்குப் பின்பு இதுவே ஒரு மிகப்பெரிய ஒற்றை வரி சீரமைப்பு ஆகும். ரஷ்யா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், சீனா போன்ற பல்வேறு நாடுகள் ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்துள்ளன.

இந்திய அரசியலமைப்பிலிருந்து வரி விதிக்கும் உரிமை பெறப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவைகளின் மீது வரிகளைச் சுமத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்க அரசியலமைப்பில் தனி சட்டத்திருத்தம் தேவைப்படுகிறது. 2016, செப்டம்பர் 3ல் குடியரசு தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்டது, அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2016, 101ன் படி இச்சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் படி, சரக்கு மற்றும் சேவை வரி குழுமம் என்ற அரசியலமைப்பு குழுமம் சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்த தோற்றுவிக்கப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரிகளின் வகைகள்

சரக்கு மற்றும் சேவை வரியானது மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி, மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி என மூன்று வகைப்படும்.

1. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST)

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017ன் கீழ் ஒரு மாநிலத்திற்குள்ளே அளிக்கப்படும் சரக்குகள் மீது மத்திய அரசால் சுமத்தப்படும் வசூலிக்கப்படும் வரி ஆகும்.



2. மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST)

தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017ன் கீழ் மாநில அரசால் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரி ஆகும்.

3. யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை வரி (UGST)

UGST சட்டம் 2017ன் கீழ் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களால் சுமத்தப்பட்டு வசூலிக்கப்படும் வரி ஆகும்.

4. ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST)

IGST சட்டம் 2017ன் கீழ் மத்திய அரசால் சுமத்தப்பட்டு மற்றும் வசூலிக்கப்பட்டு, மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

5. ஏற்றுமதி மீதான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST On Export)

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் அனைத்து ஏற்றுமதிகளும் மாநிலங்களுக்கிடையேயான அளிப்பாக கருதப்படுகிறது. ஏற்றுமதிகள் பூஜ்ஜியம் வீத வரி என்பதால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளின் மீது சரக்கு மற்றும் சேவை வரி சுமத்தப்படுவதில்லை. ஏற்றுமதி மீது செலுத்தப்படும் அனைத்து உள்ளீட்டு வரிகளும் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.

33.03 சரக்கு மற்றும் சேவை வரிகள் குழுமம்

சரக்கு மற்றும் சேவை வரிகள் குழுமம் சரக்கு மற்றும் சேவை வரியை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வை செய்யும். ஆனால் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மாநில சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்திடம் உள்ளது. இக்குழுமமானது சரக்கு மற்றும் சேவை வரி வீதங்களில் மாற்றம், சரக்கு மற்றும் சேவை வரி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்தல், வரி விலக்கு போன்றவற்றிற்கும் பரிந்துரை செய்கிறது.

மத்திய நிதி அமைச்சர் சரக்கு மற்றும் சேவை வரிகள் குழுமத்தின் தலைவராக இருப்பார். மத்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் மற்றும் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் இதன்

உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய அரசு 1/3 பங்கு வாக்களிக்கும் உரிமையையும் மாநில அரசுகள் 2/3 பங்கு வாக்களிக்கும் உரிமையையும் பெற்றுள்ளன. குழுமத்தின் அனைத்து முடிவுகளும் மொத்த வாக்குகளில் 3/4 பங்குகள் இருந்தால் மட்டுமே இயற்றப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒரு வாக்கு பெற்றுள்ளன.

சரக்கு மற்றும் சேவை வரிகள் குழுமம் தவிர, மத்திய சரக்கு மற்றும் சேவை வரிகள் செயலகம் பின்வரும் அலுவலர்களால் தோற்றுவிக்கப்படும்.

- சரக்கு மற்றும் சேவை வரிகள் குழுமத்தின் பதவி வழி செயலராக வருவாய் துறை செயலர் நியமிக்கப்படுவர்.
- மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் நிரந்தர அழைப்பாளராக இருப்பார்.
- சரக்கு மற்றும் சேவை வரிகளின் கூடுதல் செயலர்.
- சரக்கு மற்றும் சேவை வரிகள் குழுமத்தின் செயலகத்தில் நான்கு ஆணையர்களுக்கான பணியிடம் தோற்றுவிக்கப்படும்.

சரக்கு மற்றும் சேவை வரியின் நோக்கங்கள்

- இந்தியாவின் சமமான வரி வீதத்தினை தோற்றுவிப்பதே சரக்கு மற்றும் சேவை வரியின் முதன்மை நோக்கமாகும். (ஓர் நாடு (தேசம்), ஓர் வரி, ஓர் சந்தை)
- வரியின் விழுத்தொடராக விளைவினைத் தவிர்க்க, சரக்கு மற்றும் சேவை வரி முன் செலுத்திய வரியினை சரிகட்டிக் கொள்ள அனுமதிக்கிறது. (உள்ளீடு வரியின் மூலம்)
- ஏற்றுமதியினை ஊக்குவிக்க, வசூலிக்கப் பட்ட உள்ளீட்டு வரி திருப்பி வழங்கப் படுகிறது. எனவே ஏற்றுமதியின் மீது வரி இல்லை.
- வரி அடிப்படையை அதிகரித்தே வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை மற்றும் வரி வருவாய் அதிகரிக்கப்படுகிறது.
- வரி அறிக்கை வழிமுறைகளை எளிமை யாக்க பொதுவான படிவங்கள் வழங்கப் பட்டுள்ளன. வணிகவரி அலுவலகங்களுக்கு செல்லும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.
- இணையதள வரி செலுத்தல்கள் மற்றும் படிவங்களைச் சமர்ப்பிக்க சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு வலையமைப்பு (GSTN) என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியின் பயன்கள்

I. சமூகம் மற்றும் நாட்டிற்கு

1. சரக்கு மற்றும் சேவை வரி சீரான தேசிய சந்தை அந்நிய முதலீட்டினை ஈர்க்கின்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பொருளாதாரத்தினை ஒன்றிணைக்கிறது.
2. இறக்குமதி சரக்குகள் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்த சரக்குகள் இடையேயான வரிவிதிப்பில் சமநிலையைக் கொண்டு வருகிறது.
3. உற்பத்தி, ஏற்றுமதியினை ஊக்குவிக்கிறது.
4. அதிக வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவதன் மூலம் வறுமையை ஒழிக்கிறது.
5. வரி இணக்கத்தினை அதிகரிக்கிறது. அரசாங்கத்திற்கு வருவாயையும் அதிகரிக்கிறது.
6. இது வெளிப்படையானது மற்றும் உலகளவில் வியாபார எளிமையில் இந்தியாவின் தரத்தை மேம்படுத்துகிறது.
7. சீரான வரி வீதங்கள் வரி ஏய்ப்பு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வரி வீத வேற்றுமையைக் குறைக்கிறது.

II. வியாபார சமூகத்திற்கு

1. பதினேழு வரிகள் நீக்கப்பட்டு அவை அனைத்தும் ஒரே விதமான வரி அமைப்பாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது சில வரி விலக்குகளைக் கொண்ட எளிமையான வரி முறை ஆகும்.
2. உள்ளீட்டு வரி, வரியின் விழுதொடராக்க விளைவினை குறைக்கிறது சராசரி வரிச் சுமை குறைவதன் மூலம் உற்பத்தி யாளர்களை ஊக்குவிக்கிறது. அதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி என்ற திட்டத்திற்கு உதவுகிறது.
3. பொதுவான வழிமுறைகள், சரக்கு மற்றும் சேவைகளின் பொதுவான வகைப்பாடு, வரி விதிப்பு முறைக்கு நிலைத் தன்மையை வழங்குகிறது.
4. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு வலையமைப்பு (GSTN) பல்வேறு பதிவேடுகள் பராமரிப்பைக் குறைக்கிறது. மனித சக்தி மற்றும் வளங்களில் முதலீடு குறைவதன் மூலம் திறன் மேம்பாடு அடைகிறது.

5. அனைத்து நடவடிக்கைகளும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு வலையமைப்பு GSTN மூலம் நடைபெறுவதால், ஊழலற்ற நிர்வாகத்திற்கு உறுதி செய்கிறது.
6. நாடு முழுவதும் ஒரே சீரான விலையைத் தருகிறது. அனைத்து மாநிலங்களிலும் வியாபார விரிவாக்கத்தினை எளிதாக்குகிறது.

III. நுகர்வோருக்கு

1. உள்ளீட்டு வரி நுகர்வோருக்கான விலையைக் குறைக்கிறது.
2. அனைத்து சிறு சில்லறை வணிகர்கள் வரிவிலக்கு பெறுகின்றனர். அதன் மூலம் நுகர்வோர்களின் செலவு குறைகிறது.

சரக்கு மற்றும் சேவை வரியின் குறைகள்

மேற்குறிப்பிட்ட பல்வேறு நிறைகள் இருந்த போதும், சரக்கு மற்றும் சேவை வரியின் குறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. பல்வேறு பொருளாதார நிபுணர்கள் சரக்கு மற்றும் சேவை வரிகள் இந்தியாவில் நிலைச் சொத்து சந்தையில் எதிர்மறை தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனச் சொல்கின்றனர்.
2. மற்றொரு திறனாய்வு மத்திய சரக்கு மற்றும் சேவை வரிகள், மாநில சரக்கு மற்றும் சேவை வரிகள் என்பது மத்திய கலால் வரி, சேவை வரி, மதிப்புக் கூட்டப்பட்டது (VAT) மற்றும் மத்திய விற்பனை வரிகளின் மற்றொரு பெயர் எனக் கூறுகிறது.
3. சில்லறைப் பொருள்கள் மீது தற்பொழுது 4% வரி மட்டும் சுமத்தப்படுகிறது. இதனால், இவ்வரிக்குப் பின்பு ஜவுளிப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.
4. வான் பயணத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வான். பயணக் கட்டணங்கள் மீதான சேவை வரி 6 முதல் 9% சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்பொழுது சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் காரணத்தால் இக்கட்டணம் இரண்டு மடங்காக உள்ளது.
5. சரக்கு மற்றும் சேவை வரிகள் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் இடம் பெயர்தல் இடர்ப்பாடுகளைக் கொண்டுள்ளது.



கலைச்சொற்கள்

மறைமுக வரி

மதிப்புக் கூட்டு வரி

சுங்க வரி

இறக்குமதி வரி

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி குழுமம்

இந்திய அரசியலமைப்பு சட்டம்



மேலும் அறிவதற்கு

சரக்கு மற்றும் சேவை வரியின் விளக்கமான நடைமுறைகள்



நமது சிந்தனைக்கு

வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கான நடைமுறைகள்



பயிற்சி

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் தலைவர் யார்?

அ) இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர்

ஆ) நிதி அமைச்சர்

இ) பிரதம மந்திரி

ஈ) இந்திய குடியரசுத் தலைவர்

2. GST யின் விரிவாக்கம்

அ) சரக்கு மற்றும் அளிப்பு வரி

ஆ) அரசு விற்பனை வரி

இ) சரக்கு மற்றும் சேவை வரி

ஈ) பொது விற்பனை வரி



3. சரக்கு மற்றும் சேவை வரி என்பது

அ) நேரடி வரி

ஆ) மறைமுக வரி

இ) சரக்கு மற்றும் சேவைகளின் வகையை பொருத்தது

ஈ) வியாபார நடவடிக்கைகளைச் சார்ந்தது

4. IGST என்பது

அ) ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி

ஆ) இந்திய சரக்கு மற்றும் சேவை வரி

இ) ஆரம்ப சரக்கு மற்றும் சேவை வரி

ஈ) மேற்கூறிய அனைத்தும்

5. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்

அ) ஏப்ரல் 1, 2017 ஆ) சனவரி 1, 2017

இ) சூலை 1, 2017 ஈ) மார்ச்சு 1, 2017

விடைகள்

1. ஆ 2. இ 3. ஆ 4. அ 5. இ

II. குறுவிடை வினாக்கள்.

1. மறைமுக வரியின் பொருள் தருக.
2. இந்தியாவில் விதிக்கப்படும் மறைமுக வரிக்கு ஏதேனும் இரண்டு உதாரணங்கள் தருக.
3. சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?
4. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?

III. சிறுவிடை வினாக்கள்.

1. சரக்கு மற்றும் சேவை வரியின் நோக்கங்கள் யாவை? (ஏதேனும் 3)
2. சரக்கு மற்றும் சேவை வரியின் குறைபாடுகள் மூன்றினை எழுதுக.

IV. பெருவிடை வினாக்கள்.

1. நேரடி வரியையும் மறைமுக வரியையும் வேறுபடுத்துக. (ஏதேனும் 5)
2. சரக்கு மற்றும் சேவை வரியின் வகைகளை விளக்குக.



சொற்களஞ்சியம்

ஏற்பு	Acceptance
விளம்பரம்	Advertisement
உடன்படிக்கை	Agreement
ஒன்றிணைப்பு	Amalgamation
செயற்கை நபர்	Artificial Person
மதிப்பீட்டு ஆண்டு	Assessment Year
மதிப்பீட்டுக்குரியவர்	Assessee
வேளாண் வருமானம்	Agricultural Income
பண்டமாற்று முறை	Barter System
தொழில்	Business
தொழில் அமைப்பு	Business Organisation
பிணைய பண்டகக்காப்பகம்	Bonded Warehouse
தொழில் முறை புறத்திறனீட்டல்	Business Process Out-sourcing (BPO)
தொழில் நெறிமுறைகள்	Business Ethics
தரகர்	Broker
செலுத்தல் சமநிலை	Balance of Payments
வாணிபச் சமநிலை	Balance of Trade
ஒப்பந்த முறிவு	Breach of Contract
வணிகம்	Commerce
கடன் தகுதி	Credit Standing
கூட்டு வாரிசுதாரர்	Coparceners
பொது முத்திரை	Common Seal
வணிக வங்கிகள்	Commercial Banks
ரொக்கக் கடன்	Cash credit
கடன் அட்டை	Credit Card
பொதுச் சரக்கேற்றி	Common Carrier
அண்மைக் காரணம்	Causa Proxima (Proxi-mate cause)
வழங்கல் வழிகள்	Channels of Distribution
மறுபயன்	Consideration
தகவல் தொடர்பு	communication
ஒப்பந்தம்	Contract
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி	CGST
தயாபாகா சட்டம்	Dayabhaga Law

கலைப்பு	Dissolution
உள்நாட்டு உற்பத்தித் தொழில்	Domestic industry
வளர்ச்சி வங்கி	Development Bank
பற்று அட்டை	Debit Card
துறைமுக சான்றாணை	Dock Warrant
ஒப்பந்த விடுவிப்பு	Discharge of contract
நேர்முக வரி	Direct Tax
பொருளாதார நடவடிக்கைகள்	Economic Activities
வேலைவாய்ப்பு	Employment
சுரண்டப்படுதல்	Exploitation
மின்னணு தொழில்	E.Business
மின்னணு வணிகம்	E.Commerce
மறு ஏற்றுமதி	Entrepot Trade
ஏற்றுமதி	Export Trade
ஏற்றுமதி இறக்குமதி வங்கி	Export and Import Bank
நிலை வைப்புகள்	Fixed Deposits
இந்திய உணவுக் கழகம்	Food Corporation of India
விற்பனை உரிமை பெற்றவர்	Franchiser
விற்பனை உரிமை வழங்குநர்	Franchisee
தன் பொறுப்பு முகவர்	Factor
நியாய விலை	Fair Prices
அந்நிய நேரடி முதலீடு	Foreign Direct Investment
அந்நியச் செலாவணி மாற்றுப்பத்திரம்	Foreign Currency Convertible Bond
அயல்நாட்டு வியாபாரம்	Foreign Trade
பொறுப்புறுதி	Guarantee
உலகளாவிய நிறுவனங்கள்	Global Enterprises
அரசு நிறுவனம்	Government Company
உலகளாவிய வைப்பு இரசீது	Global Depository Receipt
மொத்த உள்நாட்டு உற்பத்தி	Gross Domestic Product (GDP)



சரக்கு மற்றும் சேவை வரி	Goods and Services Tax (GST)
சரக்கு மற்றும் சேவை வரி குழுமம்	GST Council
தடைகள்	Hindrances
மனித செயல்பாடுகள்	Human Activities
வீட்டு வசதிக் கூட்டுறவுச் சங்கங்கள்	Housing Cooperatives
செயல் வரவேற்கும் நாடு	Host Country
வா கனத்தில் வைத்து விற்பவர்கள்	Hawkers
வாடகை கொள்முதல் முறை	Hire Purchase System
உற்பத்தித் தொழில்	Industry
ஈட்டுறுதி	Indemnity
உள்நாட்டு வியாபாரம்	Internal Trade
பன்னாட்டுத் தொழில்	International Business
இறக்குமதி	Import
பன்னாட்டு மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி வங்கி	International Bank for Reconstruction and Development (IBRD) - World Bank
பன்னாட்டு நாணய நிதியம்	International Monetary Fund (IMF)
மறைமுக வரி	Indirect Tax
குறைந்த அளவு முதல்	Limited Capital
இறுதி கடன் ஈவோர்	Lender of last resort
கடன் கடிதம்	Letter of Credit
மட்டுப்படுத்துதல்	Mitigation
அடமானம்	Mortgage
முத்ரா வங்கி	MUDRA Bank
இடைத் தரகர்கள்	Middlemen
வணிக முகவர்கள்	Mercantile Agents
மடங்கு கடைகள்	Multiple Shops
நாட்டுடைமை	Nationalisation
முக்கியத்துவம் குறைந்த செயல்பாடுகள்	Non Core Activities
சில்லோர் முற்றூரிமை	Oligopoly
முனைவு / முன்மொழிவு	Offer
சுமைதூக்கி விற்பவர்கள்	Peddlers

வாக்குறுதி	Promise
வாக்குறுதி தருபவர்	Promiser
வாக்குறுதி பெறுபவர்	Promisee
முந்தைய ஆண்டு	Previous Year
நபர்	Person
தொடர் வைப்புகள்	Recurring Deposits
சில்லரை வியாபாரி	Retailer
விற்பாண்மையர்	Salesmanship
தனியாள் வணிகம்	Sole Proprietorship
சேவை தத்துவம்	Service Motto
தனித்தன்மை/ சிறப்பீடுபாடு	Specialisation
சிறப்பு எடுப்பு உரிமைகள்	Special Drawing Rights (SDR)
தெற்காசிய நாடுகளின் வட்டார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பு	South Asian Association for Regional Cooperation (SAARC)
மாநில பண்டகக் காப்பக கழகம்	State Warehousing Corporation
பகர உரிமை	Subrogation
விடுமதிப்பு	Surrender Value
சமூக அதிகாரம்	Social Power
சம்பந்தப்பட்டவர்கள்	Stakeholder
சமூகப் பொறுப்பு	Social Responsibility
பங்குதாரர்	Share Holder
சுய உதவிக்குழு	Self Help Group
வியாபாரம்/வர்த்தகம்	Trade
ஒப்பந்தப் புள்ளி	Tender
முறை வழியற்ற கப்பல்கள்	Tramps
வர்த்தகக் கடன்	Trade Credit
வரையறாப் பொறுப்பு	Unlimited liability
தன்னிச்சையான அமைப்பு	Voluntary Association
வாக்குரிமை	Voting Rights
செல்லத்தக்க ஒப்பந்தம்	Valid Contract
செல்லத்தகா ஒப்பந்தம்	Void Contract
பண்டகக் காப்பகம்	Warehouse
பண்டகக் காப்பு	Warehousing
வழிச் சீட்டு	Way Bill
உலக வர்த்தக அமைப்பு	World Trade Organisation



வணிகவியல் மேல்நிலை முதலாம் ஆண்டு நூலாசிரியர்கள் மற்றும் மேலாய்வாளர்கள்

புல வல்லுநர்

முனைவர் தீ. இளங்கோவன்,

பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், வணிகவியல் துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர், சிதம்பரம், கடலூர் மாவட்டம். 608 002

மேலாய்வாளர்கள்

முனைவர் கே. சுந்தர்

இணைப் பேராசிரியர், வணிகவியல் துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ,
சிதம்பரம், கடலூர் மாவட்டம். 608 002

முனைவர் ஜெயந்தி இலட்சுமணசுவாமி

இணைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, (தன்னாட்சி)
நந்தனம், சென்னை - 35

இணைய செயல்பாடு ஒருங்கிணைப்பாளர்கள்

வாசுராஜ். தா

பட்டதாரி ஆசிரியர் (கணிதம்), கொசுபு, புழல் பிளாக்,
திருவள்ளூர்.

செந்தில் செல்வன்.ஜே

பட்டதாரி ஆசிரியர் (கணிதம்), GHSS, மாங்குடி,
சிவகங்கை.

ஒருங்கிணைப்பாளர்கள்

பி. நந்தா

மூத்த விரிவுரையாளர், SCERT, சென்னை.

பி. இரவி

முதுகலை வணிகவியல் மாகாண மகளிர் மே.நி.பள்ளி, எழும்பூர், சென்னை.

கலை மற்றும் வடிவமைப்புக் குழு

பக்க வடிவமைப்பாளர்

ராஜேஷ் தங்கப்பன்

ர. மதன் ராஜ்

காமாட்சிபாலன் ஆறுமுகம்

சி. பிரசாந்த்

மனோகர் இராதாகிருஷ்ணன்

சி. அடைக்கல ஸ்டீபன்

M.A. மாணிக்க ராஜ் பிரபாகர்

ஸ்ரீதர் வேலு

In-House – QC

அருண் காமராஜ் பழனிசாமி

ஜெரால்டு வில்சன்

அட்டை வடிவமைப்பு

கதிர் ஆறுமுகம்

ஒருங்கிணைப்பாளர்

ரமேஷ் முனிசாமி

பாடநூல் ஆசிரியர் குழு

முனைவர் டி. திருப்பதி

வணிகவியல் துறைத் தலைவர்,
அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி), சேலம்-7.

முனைவர் கே. பத்மநாபன்

பேராசிரியர், வணிகவியல் துறை,
அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

முனைவர் கே. முருகதாஸ்

இணை பேராசிரியர், வணிகவியல் துறைத் தலைவர்,
பெரியார் அரசு கலைக் கல்லூரி, கடலூர்-1.

ச. செ. குமரன்

தலைமை ஆசிரியர் (ஓய்வு), KENC அரசு மே.நி.பள்ளி,
மணவாளநகர், திருவள்ளூர்.

ஆர்.ரமேஷ்

துணை முதல்வர் மற்றும் முதுகலை ஆசிரியர்,
டிரினிடி அகாடமி மெ.மே.நி.பள்ளி, மோகனூர் ரோடு, நாமக்கல்

ஜி. பாஸ்கர்

முதுகலை ஆசிரியர், இந்து மாதிரி மே.நி.பள்ளி,
மதுராந்தகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

எஸ். உதயகுமார்

முதுகலை ஆசிரியர், கருங்குழி மே.நி.பள்ளி, காஞ்சிபுரம்.

முனைவர் ஜே. ஆனந்த்

முதுகலை ஆசிரியர், மகரிஷி வித்யா மந்திர்,
சேத்துப்பட்டு, சென்னை-31.

எஸ். ராஜேந்திரன்

முதுகலை ஆசிரியர், அரசு கள்ளர் மே.நி.பள்ளி,
வி. கல்லப்படி, மதுரை மாவட்டம்.

ஆர். சண்முகசுந்தரம்

முதுகலை ஆசிரியர், அரசு மே.நி.பள்ளி,
பாண்டமங்கலம், நாமக்கல் மாவட்டம்.

கே. கோபி

முதுகலை ஆசிரியர், அரசு மகளிர் மே.நி.பள்ளி,
வேணுகோபாலபுரம், கடலூர்-1.

இந்நூல் 80 ஜி.எஸ்.எம். எலிகண்ட் மேப்லித்தோ தாளில் அச்சிடப்பட்டுள்ளது.
ஆப்செட் முறையில் அச்சிட்டோர்: